[1979 ஏப்ரல் 16

Permission for doctors going abroad.

* Q. No. 711—Thiru S. M. VASAN: Will the Hon. the Minister for Health be pleased to state—

(a) whether new rules have been framed for the doctors in service seeking permission to go abroad;

(b) if so, the details thereon;

(c) The number of applications seeking permission to go abroad now pending with the Government; and

(d) The number of applicants among them who satisfy the new rules?

மாண்புமிகு திரு. திருச்சி ஆர். செளந்திரராஜன்: (அ) ஆம்.

இக்கேள்வி சம்பந்தமான விபரங்கள் அடங்கிய அறிக்கை * ஒன்று அவையின் முன் வைக்கப்பட்டுள்ளது.

திரு. ரா. மார்க்கபந்து: பேரவைத் துணைத் தலைவர் அவர்களே, வெளிநாடுகளில் சென்று மருத்துவத் தொழில் புரிவதற்காக, பலர் மனு செய்கிறார்கள். அதற்கு அரசாங்கமும் அனுமதி அளிக்கிறது. அதை விடுத்து, அரசாங்கமே ஒரு எம்ப்ளாய்மென்ட் பீரோ என்பதை அமைத்து எந்தெந்த நாடுகளுக்கு மருத்துவர்கள் தேவை என்பதை அறிந்து, அதற்கான அறிவிப்பு வந்தால். அதற்குத் தகுந்தபடி அரசாங்கமே மருத்துவர்களை—டாக்டர்களை செலக்ட் பண்ணி அனுப்புவதற்கு அரசாங்கமே முயற்சி எடுக்குமா?

மாண்புமிகு திரு. திருச்சி ஆர். செளந்தரராஜன்: பேரவைத் துணைத் தலைவர் அவர்களே, மருத்துவத் துறையில் பயிலுகின்றவர்கள், அவர்களுடைய ஆற்றல் நம்முடைய நாட்டிலுள்ள மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதில் அரசு மிகவும் அக்கறை கொண்டிருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல், மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் சொல்லியிருக்கிற இந்தக் கருத்தையும் அரசு பரிசீலிக்கும்.

திரு. வி. கே. கோதண்டராமன்: ஸார், மருத்துவப் பணிகளில் பணியாற்றிக் கொண்டிருக்கக்கூடிய மருத்துவ அதிகாரிகள் மேல் படிப்புக்காக வெளிநாடுகளுக்கு போகக்கூடிய நேரத்தில் இப்படிப்பட்ட விதிகள் வைக்கப்பட்டுள்ளது. இங்கே தரப்பட்டிருக்கின்ற அறிக்கையின்படி. மேலும் மருத்துவத்துறையில் பணியாற்றாதவர்கள் சுமார் 4000 பேர்கள் சும்மா இருப்பதாக

[*741-742-ம் பக்கங்களில் இணைப்பு II ஆக அச்சிடப் பெற்றுள்ளது]

1979 ஏப்ரல் 16]

சொல்லப்படுகிறது. அது போன்றவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லுகிறார்கள் என்று சொன்னால், அதற்கும் இந்த விதி முறைகள் உண்டா, இல்லையா, அல்லது அவர்களுக்கு வேறு எந்த விதிகள் விதிக்கப்பட்டுள்ளது ?

மாண்புமிகு திரு. திருச்சி ஆர். சௌந்திரராஜன் : பேரவைத் துணைத் தலைவர் அவர்களே, இங்கிருந்து வெளிநாடுகளுக்கு போகின்ற பணியிலிருக்கின்ற மருத்துவர்களுக்கு பல்வேறு விதமான விதிமுறைகளை வைத்திருக்கிறோம். பணியில் இல்லாதவர்கள் வெளிநாடுகளுக்கு மேல்படிப்புக்குச் செல்ல வேண்டுமென்றால், அப்படி செல்லுகின்றவர்கள், எந்த நாடுகளுக்கு செல்லுகின்றார்கள், எவ்வளவு நாட்களுக்குச் செல்லுகின்றார்கள். பயிற்சி முடிந்து இங்கு வந்த பின்னால் எவ்வளவு காலம் இங்கே வந்து பணியாற்ற வேண்டும் என்கின்ற சில விதிமுறைகளும் வைக்கப்பட்டிருக்கின்றன. வெளிநாடுகளுக்குச் செல்லுகின்றவர்கள் அங்கேயே தங்கி விடாமல் மீண்டும் இங்கு வந்து பணியாற்ற வேண்டும் என்பதற்காக அவர்களிடமிருந்து ஷ்யூரிட்டி என்ற அளவில் 50 ஆயிரம் ரூபாய் ஷ்யூரிட்டியை இந்த அரசு பெற்று வருகிறது.

சென்னை பொது மருத்துவமனை இருதய சிகிச்சைப் பிரிவு.

* வினா எண். 712—திரு. எஸ். ஜே. இராமசாமி : மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிப்பாரா :

(அ) இந்த ஆண்டு (1978) அக்டோபர் மாதத்தில் சென்னை பொது மருத்துவமனையில் இருதய சிகிச்சைப் பிரிவில் நூதனக் கருவிகளைக் கொண்ட சிகிச்சைப் பிரிவு ஆரம்பிக்கப் பட்டுள்ளதா ?

(ஆ) ஆம் எனில், அதற்குண்டான செலவு எவ்வளவு ?

(இ) இது போன்ற பிரிவுகளை மதுரை, கோவை, செங்கல்பட்டு ஆகிய நகரங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளிலும் விரிவுபடுத்த உத்தேசமுண்டா ?

மாண்புமிகு திரு. திருச்சி ஆர். சௌந்திரராஜன் : (அ) ஆம்,

(ஆ) சுமார் ரூ. 5,77,973/- ஆகும். (ரூபாய் ஐந்து இலட்சத்து எழுபத்து ஏழாயிரத்து தொள்ளாயிரத்து எழுபத்து மூன்று மட்டும்).